



රාජ්‍ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය  
 பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு  
 Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government

ඒකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරලය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකථන  
 தொலைபேசி: (94) 011- 2694560  
 Telephone

ෆැක්ස්  
 தொலைநகல்: (94) 011- 2692254  
 Fax

ඊ-මේල්  
 மின்னஞ்சல்: dgcs@pubad.gov.lk  
 E-mail

වෙබ් අඩවිය  
 இணையத்தளம்: www.pubad.gov.lk  
 Web Site

මගේ අංකය  
 எனது இல  
 My No

R/DO/PER.APP/2020

ඔබේ අංකය  
 உமது இல  
 Your No

දිනය  
 திகதி  
 Date

2020.03.12

சகல அமைச்சு செயலாளர்கள்  
 மாவட்ட செயலாளர்கள்  
 திணைக்களத் தலைவர்கள்

**2018.08.20 ஆந் திகதி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் III இன் பதவியொன்றுக்கு நியமனம் செய்தல் - 2020**

2018.08.20 ஆந் திகதி ஆட்சேர்க்கப்பட்டு ஒருவருட பயிற்சிக்காலத்தை நிறைவு செய்து தேவையான தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ளதால் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் III க்கு நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் அமைச்சு, திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகங்களில் கடமைக்காக அறிகையிடவுள்ளனர். அவ் அலுவலர் 2020.03.16 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் இணைப்பு செய்யப்பட்ட சேவை நிலையத்தில் கடமைப் பொறுப்பேற்க வேண்டும்.

02. கடமைப் பொறுப்பேற்றதன் பின்னர் அவ் அலுவலர் கடமைப் பொறுப்பேற்றுக் கொண்டமைப் பற்றி அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதி பந்தி 03 இன் ஒரு பிரதியும் மற்றும் பந்தி 04 இன் இரு பிரதிகளும் பூர்த்திசெய்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதில் கடமைப் பொறுப்பேற்ற திகதி பிழையின்றிக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

03. 2020.03.16 திகதி அல்லது அதற்கு முன்னர் கடமைப் பொறுப்பேற்ற அலுவலரின் நியமனம் 2020.01.01 திகதி முதல் வழப்பெருவதுடன் அதற்குப்பின் கடமைப்பொறுப்பேற்கும் அலுவலர் தொடர்பாக அரசாங்க சேவை ஆணைக்குழுவிடம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாதலால் அவ் அலுவலரின் பெயர்ப்பட்டியலொன்றை ( அலுவலரின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் நியமனக் கடித இலக்கம் உள்ளடங்கியது) கடமைப் பொறுப்பேற்ற திகதி பிழையின்றிக் குறிப்பிட்டு எனக்கு அனுப்பிவைக்குமாறு மேலும் அறியத்தருகின்றேன்.

04. உங்கள் நிறுவனத்துக்கு இணைக்கப்பட்ட அலுவலர் பொருத்தமான வகையில் பிரதான அலுவலகம் மற்றும் உப அலுவலகங்களில் வெற்றிடம் நிலவும் சேவை நிலையங்களுக்கு இணைப்பு செய்தல் பொருத்தமானதுடன் அலுவலரின் வதிவிட மாவட்டத்தினுள் இருக்கும் சேவை நிலையத்தில் மட்டும் இணைப்பு செய்தல் அத்தியாசியமில்லை. ஆனாலும் அலுவலரின் தனிப்பட்ட சிரமங்களைக் கருத்திற்கொண்டு மிகவும் பொருத்தமான சேவை நிலையத்துக்கு இணைப்பு செய்தல் பொருத்தமாகும்.

05. இவ் அலுவலர் தொடர்பாக நியமனம் வழங்குவது மற்றும் இணைப்பு செய்த சேவை நிலையத்தை திருத்துதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை தயவுடன் கவனிக்கவும்.

ஒப்பம்/. எஸ். ஆலோக்கபண்டார  
 இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்